

## TNPSC துளிகள்

- ❖ மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி, உத்தரப் பிரதேச மாநிலம் ராம்பூர் நகரில் இந்தியாவின் முதல் 'அமிர்த சரோவர்' திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.
- ❖ லூயிஸ் உய்ட்டன் என்ற ஆடம்பர நுகர்வுப் பொருட்கள் தயாரிப்பு நிறுவனத்திற்கான இந்தியாவின் முதல் விளம்பரத் தூதராக நடிகை தீபிகா படுகோன் அறிவிக்கப் பட்டு உள்ளார்.
- ❖ லக்பா ஷெர்பா 10வது முறையாக எவரெஸ்ட் சிகரத்தில் ஏறியுள்ளார்.
  - இவரது இந்த 10வது முறையிலான சாதனையானது இத்தகைய சாதனையைப் படைத்த முதல் பெண்மணி என்ற பெருமையை அவருக்குப் பெற்று தந்தது.
- ❖ ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபர் ஷேக் கல்ஃபா பின் சயீத் அல் நஹ்யான் சமீபத்தில் காலமானார்.
  - எனவே ஐக்கிய அரபு அமீரகத்தின் ஒரு புதிய அதிபராக முகமது பின் சயீத் அல் நஹ்யான் நியமிக்கப் பட்டுள்ளார்.

## தேசியச் செய்திகள்

### தகைசால் கதர் மையம்

- ❖ மத்திய குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சர் நாராயண் தத்து ரானே தகைசால் கதர் (காதி) மையத்தினைச் சமீபத்தில் திறந்து வைத்தார்.
- ❖ இந்தச் சிறப்பு கதர் மையமானது புது டெல்லியில் உள்ள தேசிய ஆடை வடிவமைப்பு தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் (NIFT) அமைந்துள்ளது.
- ❖ சமீபத்திய ஆடை வடிவமைப்புகளை அறிமுகப்படுத்துவது மற்றும் உலகளாவிய தரத்தை ஒத்த புதிய துணிகளை உருவாக்குவது, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நுகர்வோர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வது போன்றவை இந்த மையத்தின் முக்கியப் பணிகளாகும்.

### பிரதமர் கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டம் நீட்டிப்பு



- ❖ மத்திய அமைச்சரவையானது, பிரதான் மந்திரி கரீப் கல்யாண் அன்ன யோஜனா (PM-

GKAY) திட்டத்தை 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரையில் மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டித்துள்ளது.

- ❖ சமூகத்தின் பிற்படுத்தப்பட்ட மற்றும் விளிம்புநிலைப் பிரிவினருக்கான நலன் மற்றும் உதவியை வழங்குவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது (கட்டம் VI).
- ❖ PM-GKAY திட்டத்தின் ஐந்தாம் கட்டமானது 2022 மார்ச் மாதத்தில் முடிவடைய இருந்தது.
- ❖ 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் நடைமுறையில் உள்ள இத்திட்டமானது, உலகின் மிகப்பெரிய உணவுப் பாதுகாப்புத் திட்டமாகும்.

## சர்வதேசச் செய்திகள்

### உலகின் மிகவும் மதிப்புமிக்க நிறுவனம்



- ❖ எண்ணெய் பெருநிறுவனமான சவுதி அராம்கோ, ஆப்பிள் நிறுவனத்தைப் பின்னுக்குத் தள்ளி, உலகின் மிகவும் மதிப்புமிக்க நிறுவனமாக மாறியது.
- ❖ 2020 ஆம் ஆண்டிற்குப் பிறகு முதல் முறையாக அராம்கோ நிறுவனம் சுமார் 2.43 டிரில்லியன் டாலர் அளவிலான ஒரு சந்தை மூலதனத்துடன், அதன் மிக உயர்ந்த அளவிலான வர்த்தகத்தினை மேற்கொண்டு ஆப்பிள் நிறுவனத்தை விஞ்சியுள்ளது.
- ❖ ஐபோன் தயாரிப்பு நிறுவனத்தின் பங்கு மதிப்பானது, 5.2% சரிந்து ஒரு பங்கிற்கு 146.50 டாலராக ஆக முடிவடைந்து, 2.37 டிரில்லியன் டாலர் என்ற மதிப்பை எட்டியது.
- ❖ இந்த நடவடிக்கை குறுகிய காலத்திற்கே நீடித்தது.

### இன்டர்சோலார் ஐரோப்பா 2022




- ❖ புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறைக்கான மத்திய இணை அமைச்சர்

பகவந்த் குபா, ஜெர்மனியின் முனிச் நகரில் நடைபெறும் இன்டர்சோலார் ஐரோப்பா 2022 எனும் நிகழ்வில் கலந்து கொள்கிறார்.

- ❖ முனிச் நகரில் நடைபெற உள்ள முதலீட்டு ஊக்குவிப்பு நிகழ்வான இந்தியாவின் சூரிய ஆற்றல் சந்தை எனும் நிகழ்வில் இந்திய மத்திய அமைச்சர் ஒரு முக்கிய உரையை ஆற்ற உள்ளார்.
- ❖ இந்திய-ஜெர்மானிய ஆற்றல் மன்றம் (IGEF) இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்கிறது.

## பொருளாதாரச் செய்திகள்

சில்லறை விற்பனை பணவீக்கம்



- ❖ இந்தியாவின் கிராமப்புறப் பகுதிகளில் உணவு விலைகள் 8.5% என்று வேகமாக உயர்ந்ததையடுத்து, மார்ச் மாதத்தில் 7.7% ஆக இருந்த நுகர்வோர் உணவு விலைக் குறியீடானது 8.4% ஆக உயர்ந்தது.
- ❖ சில்லறைப் பணவீக்கமானது தொடர்ந்து நான்காவது மாதமாக 6 சதவீதத்திற்கு மேல் நிலைத்து உள்ளது.
- ❖ மார்ச் மாதத்தில் வெறும் 8% ஆக இருந்த போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பு சார்ந்த பணவீக்கமானது ஏப்ரல் மாதத்தில் கிட்டத்தட்ட 11% ஆக உயர்ந்துள்ளது.
- ❖ ஆடைகள் மற்றும் காலணி விலைகள் குடும்பங்களுக்கு ஒரு அச்சுறுத்தலைத் தரக் கூடிய அளவிலேயே தொடர்ந்தன.
- ❖ இரண்டும் இணைந்து இருந்த அதன் பணவீக்கம் மார்ச் மாதத்தில் 9.4% என்ற நிலையில் இருந்து ஏப்ரல் மாதத்தில் 9.85% ஆக உயர்ந்துள்ளது.
- ❖ மாநில அளவில், மேற்கு வங்காளம் மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் தேசியச் சராசரியை விட அதிக பணவீக்க விகிதம் (9.1%) பதிவாகியுள்ளது.
- ❖ அதனைத் தொடர்ந்து தெலுங்கானா மற்றும் ஹரியானா ஆகிய மாநிலங்களில் பணவீக்கம் 9% ஆகப் பதிவாகியுள்ளது.

- ❖ அதற்கு மாறாக, கேரளா (5.08%) மற்றும் தமிழ்நாடு (5.37%) ஆகிய மாநிலங்களில் ஏப்ரல் மாதத்தில் மிகக் குறைந்தப் பணவீக்க விகிதமே பதிவாகியுள்ளது.


## அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

### நிலவின் மண்ணில் வளர்க்கப்பட்ட தாவரங்கள்

- ❖ அறிவியலாளர்கள் முதல் முறையாக நிலவின் மண்ணில் தாவரங்களை வளர்த்து உள்ளனர்.
- ❖ இது மனித வரலாற்றிலும் சந்திர மற்றும் விண்வெளி ஆய்விலும் ஒரு புதிய சாதனை ஆகும்.
- ❖ இது வருங்காலத்தில், நிலவில் அல்லது விண்வெளிப் பயணங்களின் போது உணவு மற்றும் ஆக்ஸிஜனுக்காக தாவரங்களை வளர்ப்பதற்கான முதல் படியாகும்.
- ❖ நிலவுக்கு அனுப்பப்பட்ட அப்பல்லோ 11, 12 மற்றும் 17 ஆகிய ஆய்வுக்கலங்களின் மூலம் 12 கிராம் அல்லது சில தேக்கரண்டி அளவில் நிலவிலிருந்து மண் சேகரிக்கப்பட்டது.



### பூமியைக் கடந்து சென்ற குறுங்கோள்




- ❖ 1,600 அடி அளவுள்ள ஒரு மாபெரும் குறுங்கோளானது, மே 15 ஆம் தேதியன்று பூமியைக் கடந்து சென்றது.

- ❖ 388945 (2008 TZ3) எனப்படும் குறுங்கோளானது மே 16 ஆம் தேதியன்று நமது புவியை நெருங்கி கடந்து சென்றது.
- ❖ இந்தக் குறுங்கோள் பூமியை சுமார் 2.5 மில்லியன் மைல் தொலைவில் கடந்து சென்றது.
- ❖ இருப்பினும், 388945 என்ற குறுங்கோள் நமது புவியை நெருங்குவது இது முதல் முறை அல்ல.
- ❖ இது 2020 ஆம் ஆண்டு மே மாதத்தில் பூமிக்கு மிக அருகில் 1.7 மில்லியன் மைல் தொலைவில் புவியைக் கடந்து சென்றது.
- ❖ அறிவியலாளர்களின் கூற்றுப்படி, இந்த விண்வெளிப் பாதையானது சூரியனைச் சுற்றி வரும் போது, இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை பூமியைக் கடந்து செல்வது வழக்கமாக உள்ளது.
- ❖ அடுத்த முறை இது 2024 ஆம் ஆண்டு மே மாதத்தில் புவியை நெருங்கி வரும்.
- ❖ ஆனால் வெகு தொலைவில் 6.9 மைல் தொலைவில் புவியை இது கடந்து செல்லும்.

## பிரபலமானவர்கள், விருதுகள் மற்றும் நிகழ்வுகள்

### டெம்பிள்டன் பரிசு

- ❖ அமெரிக்கக் கோட்பாட்டு இயற்பியலாளரும் எழுத்தாளருமான டாக்டர் ஃபிராங்க் வில்செக் என்பவருக்கு 2022 ஆம் ஆண்டிற்கான டெம்பிள்டன் பரிசு வழங்கப்பட்டது.
- ❖ இது உலகின் மிகப்பெரிய தனிநபர் வாழ்நாள் சாதனையாளர் விருதாகும்.
- ❖ இவர் ஏற்கனவே 2004 ஆம் ஆண்டில் நோபல் பரிசினை (இயற்பியல்) வென்றுள்ளார்.
- ❖ 1972 ஆம் ஆண்டில், தொடங்கப்பட்டதில் இருந்து டெம்பிள்டன் பரிசினைப் பெற்ற 6வது நோபல் பரிசு பெற்ற நபர் இவர் ஆவார்.



## விளையாட்டுச் செய்திகள்

### தாமஸ் கோப்பை இறகுப் பந்து இறுதிப் போட்டி 2022

- ❖ 2022 ஆம் ஆண்டு தாமஸ் உபெர் கோப்பை இறுதிப் போட்டியில் 14 முறை சாம்பியன் பட்டம் வென்ற இந்தோனேஷிய அணியினை வீழ்த்தி இந்திய அணி வரலாறு

படைத்தது.

- ❖ இந்திய அணி தாமஸ் கோப்பை சாம்பியன் பட்டத்தினை வெல்வது இதுவே முதல் முறையாகும்.
- ❖ 1982 ஆம் ஆண்டு முதல், இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த சாம்பியன்ஷிப் போட்டிகள் நடத்தப்படுகின்றன.



### ஆசிய வில்வித்தை கோப்பைப் போட்டி 2022 - 2வது கட்டம்




- ❖ ஈராக்கின் சுலைமானியா நகரில் நடைபெற்ற 2022 ஆம் ஆண்டு ஆசிய வில்வித்தை கோப்பையின் 2 ஆம் கட்டப் போட்டியில் இந்திய வில்வித்தை வீரர்கள் பங்கேற்று வெற்றிகரமாக விளையாடினர்.
- ❖ இந்திய வில்வித்தை வீரர்கள் 8 தங்கம், நான்கு வெள்ளி மற்றும் இரண்டு வெண்கலம் என மொத்தம் 14 பதக்கங்களுடன் ஈராக்கின் சுலைமானியா நகரில் நடைபெற்ற 2022 ஆம் ஆண்டு ஆசிய வில்வித்தை கோப்பையின் 2 ஆம் கட்டப் போட்டியில் தங்களது பங்கேற்பினை மிகவும் வெற்றிகரமாக நிறைவு செய்தனர்.
- ❖ பர்னீத் கவுர், அதிதி சுவாமி மற்றும் சாக்சி செளத்ரி ஆகியோர் கொண்ட இந்திய மகளிர் அணி ஈராக்கில் நடைபெற்ற கண்ட அளவிலானப் போட்டியில் கஜகஸ்தான் அணியை வீழ்த்தி இந்தியாவின் முதல் தங்கப் பதக்கத்தை வென்றுள்ளனர்.
- ❖ பிரதமேஷ் ஃபுகே, ரிஷப் யாதவ் மற்றும் ஜாவகர் சமாதான் அடங்கிய ஆண்கள் அணி இந்தியாவுக்கு இரண்டாவது தங்கப் பதக்கத்தை வென்றுள்ளது.

- ❖ ஆசியா வில்வித்தை கோப்பைப் போட்டியில் பிரதமேஷ் ஃபுகே & பர்னீத் கவுர் ஆகியோர் அடங்கிய கலப்பு இணை அணி இந்தியாவிற்கான மூன்றாவது தங்கப் பதக்கத்தை வென்றது.

## இதரச் செய்திகள்

### திறன்மிக்க ஆற்றல் மாற்ற மேம்பாட்டு அறிக்கை 2022



- ❖ இது அக்சென்சர் நிறுவனத்துடன் இணைந்து உலகப் பொருளாதார மன்றத்தினால் வெளியிடப்பட்ட உலக ஆற்றல் மாற்றம் குறித்த ஒரு சிறப்பு அறிக்கையாகும்.
- ❖ நெகிழ்திறன் மிக்க ஆற்றல் மாற்றத்தை உறுதி செய்வதற்குப் பொது மற்றும் தனியார் துறைகளின் அவசர நடவடிக்கைகளை மேற்கொள்ள இது அழைப்பு விடுத்துள்ளது.
- ❖ மாற்றத்திற்கான அதிகரித்து வரும் ஒரு அவசியத்துடன் தற்போதுள்ள ஆற்றல் மாற்ற நிலை பொருந்தவில்லை என்று இந்த அறிக்கை கண்டறிந்துள்ளது.
- ❖ ஆற்றலைப் பெறும் தன்மை, ஆற்றல் பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மை ஆகியவை முன்னெப்போதையும் விட மிக முக்கியமானவையாக மாறி வருகின்றன.
- ❖ எனவே, நீண்ட காலப் பருவநிலை இலக்குகளை அடைவதற்கு என்று சரியான காலக் கெடுவுடன் கூடிய ஒரு விரிவான அணுகுமுறை மிகவும் முக்கியமானதாகும்.

